

أحكام الصيام - تاميلي

நோன்பின் சட்டங்கள்



جمعية الدعوة بالزلفج

جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بالزلفج

هاتف: ٤٢٣٤٤٦٦ ٠١٦. فاكس: ٤٢٣٤٤٧٧ ٠١٦

34

நோன்பின் சட்டங்கள்

أحكام الصيام



جمعية الدعوة والإرشاد ونوعية الجاليات في الزلفي

Tel: 966 164234466 - Fax: 966 164234477

أحكام الصيام
أعدّه وترجمه إلى اللغة التاميلية:
جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بالزلفي
الطبعة الخامسة: ١٤٤٢/٨ هـ.

ح **شعبة توعية الجاليات بالزلفي، ١٤١٧هـ**

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر

شعبة توعية الجاليات بالزلفي

أحكام الصيام - الزلفي

٣٢ ص؛ ٨ × ١٢ سم

ردمك: X-٢٤-٨١٣-٩٩٦٠

(النص باللغة التاميلية)

أ- العنوان

١٧/٢٠١٥

١- الصوم

ديوي ٢٥٢,٣

رقم الإيداع: ١٧/٢٠١٥

ردمك: X-٢٤-٨١٣-٩٩٦٠

உள்ளே...

- | | |
|----|--|
| 5 | நோன்பின் சட்ட நலை |
| 7 | ரமழானின் சீர்ப்புகள் |
| 9 | ரமழானை உறுத் செய்தல் |
| 11 | நோன்பை விவேதற்கு சலுகை
அளிக்கப்பட்டவர்கள் |
| 13 | நோன்பை முற்ப்பவை |
| 18 | நோன்பை முறிக்காதவை |
| 21 | சீல முக்கியக் குறிப்புகள் |
| 23 | நோன்பின் சுன்னத்துகள் |
| 27 | தராவிஹ் தொழுகை |
| 28 | சுன்னத்தான நோன்புகள் |
| 30 | நோன்பு தடை செய்யப்பட்ட நாட்கள் |

أحكام الصيام

நோன்பின் சட்டங்கள்

நோன்பின் சட்டநிலை

ரமழான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்லாம் ஐந்து அடிப்படை கடமைகள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது ரமழானில் நோன்பு நோற்பது ஆகியவையாகும். (புகாரி-8, முஸ்லிம்-16)

நோன்பு என்பது அல்லாஹ்வின் பால் நெருங்கும் எண்ணத்துடன் பஜ்ரு உதய மானதிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இன்னும் நோன்பை முறித்து விடக்கூடிய ஏனைய காரியங்களை விட்டும் விலகியிருப்பதாகும். ரமழான் மாதம் நோன்பு நோற்பது கடமை என்பது முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும். அல்லாஹ் கூறுகிறான்: “உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அதில் அவர் நோன்பு நோற்கட்டும்.” (2:185)

இது புத்தி சீர் நிலையிலுள்ள, பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். பருவ மடைதல் என்பது 15 வயது பூர்த்தியாவது, அல்லது மர்மஸ்தானத்தில் முடி

முளைப்பது, அல்லது கனவில் இந்திரியம் வெளிப்படுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. கூடுதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுதல் எனும் காரணமும் உண்டு. ஆக ஒருவனுக்கு இக்காரணங்களில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டுவிட்டால் அவன் பருவ வயதை அடைந்தவனாகிறான்.

ரமழானின் சிறப்புகள்

அல்லாஹ் ரமழான் மாதத்தை ஏனைய மாதங்களுக்கில்லாத ஏராளமான சிறப்புகளைக் கொண்டு சிறப்பித்துள்ளான். அத்தகைய சிறப்புகளில் சில:

1. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவர்களுக்காக மலக்குகள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.

2. மூர்க்கத்தனமான ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்.

3. ஆயிரம் மாதங்களை விட சிறப்பான மகத்துவமிக்க ஓர் இரவு இதில் உள்ளது.

4. ரமழானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.

5. ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கிறான்.

6. ரமழானில் செய்கின்ற உம்ரா, ஹஜ்ஜுக்குச் சமமாகும்.

மேலும் சங்கைக்குரிய இம்மாத்தின் சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழி இதோ: “ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் யார் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அவர் முன்

செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-38, முஸ்லிம்-760)

ஆதமின் மகன் செய்கின்ற ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத் தவிர. ஏனெனில் நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்.” நபிமொழி. (முஸ்லிம்-1151)

ரமழானை உறுதி செய்தல்

ரமழான் வருகை இரு காரியங்களால் உறுதியாகும்:

1. **ரமழான் பிறை பார்ப்பது:** பிறை பார்க்கப்பட்டால் நோன்பு கடமையமாகி விடும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் பிறையைப் பார்த்தால் நோன்பு வையுங்கள். நீங்கள் பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டுவிடுங்கள்.”

(புகாரி-1900, முஸ்லிம்-1080)

ரமழான் மாதத்தை உறுதி செய்வதற்கு நீதமான ஒருவர் பிறை பார்ப்பது போதுமானது. ஷவ்வால் பிறையைக் கண்டு நோன்பை விடுவதற்கு நீதமான இருவர் பிறை பார்ப்பது கட்டாயமாகும்.

2. ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தியாக்குவது: ஷஃபான் மாதம் 30 நாட்கள் பூர்த்தியாகிவிட்டால். 31 வது நாள் ரமழானின் முதல் நாளாகும். “நீங்கள் பிறை பார்க்க முடியாத அளவுக்கு மேக மூட்டம் இருந்தால் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தியாக்குங்கள்.”(புகாரி1907)

நோன்பை விடுவதற்கு சலுகை அளிக்கப் பட்டவர்கள்:

1. நோய் குணமடைந்து விடுவதை எதிர்பார்க்கப்படும் நோயாளி: இவருக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருந்தால் நோன்பை விட்டுவிட இவருக்கு சலுகை வழங்கப்படுகிறது. விடுபட்ட நோன்பை இவர் பின்னர் கழா செய்ய வேண்டும்.

எனினும் தனது நோய் நீங்கிவிடுமென எதிர்பார்க்க முடியாத நிரந்தர நோயாளிக்கு நோன்பு நோற்பது கட்டாயமில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு $1\frac{1}{2}$ கி. உணவு வழங்க வேண்டும். அல்லது விடுபட்ட நோன்புகளின் எண்ணிக்கை அளவு ஏழைகளை அழைத்து (ஒரே நேரத்தில்) உணவு வழங்க வேண்டும்.

2. பயணி: ஒரு பயணி தனது ஊரில் இருந்து புறப்பட்டுத் திரும்பி வரும் வரை நோன்பை விட்டுவிட சலுகையளிக்கப் படுகிறார். இச்சலுகை அங்கும் தங்கும் எண்ணமின்றி அவர் அங்கு இருக்கும் வரையாகும்.

எந்த நோக்கத்திற்காகப் பயணம் மேற்கொண்டாரோ அந்த நோக்கம் முடிந்த பின் அங்கு தங்குவதில்லை என்ற எண்ணத்துடன் அங்கு இருக்கும் வரை அவர் பயணத்திலேயே இருக்கிறார்.

3. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்: இவ்விருவரும் தமக்கோ தம் குழைந்தைக்கோ இடையூறு ஏற்படுமெனப் பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதிக்கப் படுகிறார்கள். காரணம் நீங்கிவிட்ட பின்னர்

விடுபட்ட நோன்பை அவர்கள் கழாச் செய்ய வேண்டும்.

4. **முதியவர்:** இவர் நோன்பு பிடிப்பது சிரமமாக இருந்தால் நோன்பை விடவிட சலுகை அளிக்கப்படுவார். ஆனால் இவருக்கு கழா கிடையாது. மாறாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு இவர் உணவு கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிப்பவை

1. **உண்பது, குடிப்பது:** மறதியாக உண்டால், குடித்தால் அது நோன்பை முறிக்காது. நபி (ஸல்) கூறினார்கள்: “யாரேனும் நோன்பிருந்த நிலையில் மறதியாக உண்டால் அல்லது குடித்தால் அவர் நோன்பை (முறிக்காமல்) நிறைவு செய்யும். ஏனெனில் அல்லாஹ் அவருக்கு

உணவளித்துள்ளான். தண்ணீர்ப் புகட்டியுள்ளான்.” (முஸ்லிம்-1155)

மூக்கு வழியாக தண்ணீர் வயிற்றினுள் சென்றுவிடுவது, நரம்பு வழியாக உணவு, இரத்தம் செலுத்துவது. இவையனைத்தும் நோன்பை முறிக்கும். காரணம் இவை நோன்பாளிக்கு உணவாக அமைகின்றன.

2. **உடலுறவு கொள்வது:** நோன்பாளி உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும். அவர் நோன்பைக் கழாச் செய்வதுடன் பரிகாரமும் செய்ய வேண்டும். அதாவது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு இயலவில்லையெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும்.

இவ்விரண்டு மாதங்களில் மார்க்க ரீதியான அல்லது உடல் ரீதியான காரணம் இன்றி நோன்பை விட்டு விடக் கூடாது. மார்க்க ரீதியான காரணம் என்பது ஹஜ்ஜுப் பெருநாளும் அதை அடுத்து வரக்கூடிய அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் ஆகும். உடல் ரீதியான காரணமென்பது வியாதி, நோன்பை விடவேண்டுமென்ற நோக்கமின்றி பயணம் செய்தல் ஆகியவை யாகும்.

எந்தக் காரணமுமின்றித் தொடராக நோன்பு நோற்பதை ஒருவன் விட்டு விட்டால் அது ஒரு நாளாயினும் சரி - தொடர் உண்டாவதற்காக அவன் மீண்டும் புதிதாகத் தொடர்வது அவசியமாகும். தொடராக நோன்பு நோற்க இயலவில்லை

எனில் 60 ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.

3. **விந்தை வெளியேற்றுதல்:** முத்த மிடுதல், சுய இன்பத்தில் ஈடுபடுதல் போன்ற காரணங்களால் இந்திரியத்தை வெளியேற்றுதல். இவ்வாறு செய்பவன் நோன்பை கழா செய்ய வேண்டும். பரிகாரம் தேவையில்லை. கனவின் மூலம் விந்து வெளியானால் நோன்பு முறியாது.

4. **இரத்தத்தை வெளியேற்றுதல்:** அதாவது (ஆரோக்கியம் கருதி இரத்தத்தைக் குறைப்பதற்காக) இரத்தம் குத்தி எடுப்பதற்காகவோ இரத்ததானம் செய்வதற்காகவோ இரத்தத்தை வெளியேற்றுதல். இரத்தப் பரிசோதனைக்காக எடுக்கப்படும் குறைவான இரத்தம் நோன்பை முறிக்காது.

இவ்வாறே சுயவிருப்பமின்றி மூக்கி லிருந்தும், காயம், பல் பிடுங்குதல் போன்ற வற்றால் வெளியேறும் இரத்தம் நோன்பை முறிக்காது.

5. **வாந்தி எடுத்தல்:** வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவிடும். சுய விருப்பமின்றி வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

நோன்பை முறிக்கும் இக்காரியங்களில் ஒன்றை நோன்பாளி, மறதியின்றி தெரிந்தோ வேண்டுமென்றோ செய்தால் அவரது நோன்பு முறிந்துவிடும்.

அது குறித்த மார்க்கச் சட்டத்தை அறியாமல், அல்லது நேரம் தெரியாமல்- உதாரணமாக பஜ்ரு இன்னும் உதயமாக வில்லை என எண்ணி, அல்லது சூரியன்

மறைந்து விட்டதெனக் கருதிச் செய்தால் அல்லது மறதியாகவோ நிர்பந்தமாகவோ செய்தால் அவரது நோன்பு முறியாது. கழாச் செய்வதும் அவசியமில்லை.

6. **மாதவிடாய், பிரசவ இரத்தம் வெளியாதல்:** ஒரு பெண் எப்போது மாதவிடாய், பிரசவ இரத்தத்தைக் காண்கிறாளோ அப்போதே அவளது நோன்பு முறிந்து விடும். மட்டுமல்ல இந்த நேரத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ரமழானுக்குப் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கழா செய்வது அவள் மீது கடமையாகும்.

நோன்பை முறிக்காதவை

1. குளித்தல், நீந்துதல், வெப்பத்தைத் தனித்துக்கொள்ள உடலைத் தண்ணீரால் நனைத்தல்.

2. அதிகாலை வந்துவிட்டதென உறுதியாகத் தெரியாத வரை உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது.

3. பகலில் பஸ்துலக்குதல். பகலில் எந்த நேரத்தில் பல் துலக்கினாலும் அதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது. மட்டுமின்றி அது விரும்பத்தக்கதாகும்.

4. வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்தல். உணவாக அமையாத வகையில் (குளுக்கோஸ் அல்லாத) ஊசி போட்டுக் கொள்வதும், கண், மூக்கில் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும்- அதன் ருசியைத் தொண்டையில் பெற்றுக் கொண்டாலும் சரியே- கூடும். ஆஸ்துமா போன்ற இளைப்புக்காக ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவதும் இவ்வாறு தான்.

உணவை நாவால் ருசி பார்ப்பதால் நோன்பு முறியாது. ஆயினும் வயிற்றினுள் எதுவும் சென்றுவிடக்கூடாது. வாய் கொப்பளிப்பது, நாசிக்குத் தண்ணீர் செலுத்துவது பற்றி குற்றமில்லை. எனினும் தண்ணீர் வயிற்றினுள் சென்றுவிடாத அளவுக்குப் பக்குவமாகச் செய்ய வேண்டும். இதுபோல வாசனைப் பொருட்களை உபயோகிப்பதும் அவற்றை நுகர்வதும் குற்றமில்லை.

5. மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கும், பிரசவித்த பெண்ணுக்கும் இரவிலேயே இரத்தம் நின்றாவிட்டால் அதிகாலை வரை குளிப்பதைப் பிற்படுத்திக் கொள்வது கூடும். பின்னர் அவ்விருவரும் பஜ்ர் தொழுகைக் காகக் குளித்துக் கொள்ள வேண்டும். பெருந்துடக்கு ஏற்பட்டவரும் இவ்வாறே செய்து கொள்ள வேண்டும்.

சீல முக்கியக் குறிப்புகள்

1. ஒரு கா.:பிர் ரமழான் பகலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் மீதமுள்ள நேரத்தில் உண்ணாமல் பருகாமல் இருப்பது கடமையாகும். அவர் அதை கழாச் செய்ய வேண்டியதில்லை.

2. .:பர்ழான நோன்பிற்கு இரவில் பஜ்ரு நேரத்திற்கு முன்பாகவே நோன்பு நோற்பதாக முடிவு (நிய்யத்) செய்திட வேண்டும். ந.:பிலான நோன்பிற்கு பஜ்ருக்குப் பிறகு சூரியன் உயர்ந்த பின்னரும் நிய்யத் வைத்துக் கொள்லாம். ஆயினும் அவன் பஜ்ருக்குப் பிறகிலிருந்து ஏதும் உண்ணாமலிருந்திருக்க வேண்டும்.

3. நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் தனக்கு விருப்பமானவற்றைப்

பிரார்த்திப்பது விரும்பத்தக்கது. நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்பட மாட்டாது என்பது நபிமொழி.

(இப்னுமாஜா-1753)

“தஹபல் ழமவு வப்தல்லதில் உருக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”

ذَهَبَ الظَّمَاُ وَابْتَلَّتِ العُرُوقُ وَثَبَتِ الأَجْرُ إِنْ شَاءَ اللهُ

என்ற துஆ ஹதீஸில் வந்துள்ளது.

(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.) (குறிப்பு: இந்த துஆவை நோன்பு துறந்ததும் கூறவும்)

4. பகலின் இடையில் நோன்பு வந்து விட்டதென அறிந்து கொண்டவர் எஞ்சியிருக்கும் நேரத்தில் உண்ணாமல் பருகாமல்

இருப்பது கடமையாகும். பிறகு அதைக் கழாச் செய்ய வேண்டும்.

5. கழா நோன்புள்ளவர் பொறுப்பி லிருந்து விடுபடுவதற்காக விரைவாகக் கழாச் செய்வது விரும்பத்தக்கதாகும். தாமதப்படுத்தியும் கழாச் செய்யலாம். விடுபட்ட நோன்புகளைத் தொடராகவோ விட்டு விட்டோ கழா செய்வதும் கூடும். ஆனால் மறு ரமழான் வரை தக்க காரணம் இன்றி பிற்படுத்தக் கூடாது.

நோன்பின் சுன்னத்துகள்

1. **ஸஹர் செய்தல்:** நபி(ஸல்) கூறினார்கள்: “ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது.” (புகாரி-1923, முஸ்லிம்-1095)

ஸஹர் செய்வதை இரவின் கடைசி வரை தாமதப்படுத்துவது சுன்னத்தாகும். “ஸஹர் உணவைத் தாமதப்படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்திருப்பார்கள்” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி(1957), முஸ்லிம்(1098)

2. விரைந்து நோன்பு துறத்தல்:
சூரியன் மறைந்துவிட்டதென உறுதியாகத் தெரிந்து விட்டால் விரைந்து நோன்பு துறந்திட வேண்டும்.

கனிந்த பேரீத்தம் பழம் மூலம் நோன்பு துறப்பது சுன்னத். அது கிடைக்காவிடில் சற்று காய்ந்த பேரீத்தம் பழம் மூலமும், அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும், இவற்றில் எவுதும் கிடைக்காத போது எது கிடைக்கிறதோ அதன் மூலம் நோன்பு துறப்பது சுன்னத்தாகும்.

3. துஆச் செய்தல்: நோன்பு நோற்றிருக்கும்போது குறிப்பாக நோன்பு துறக்கும் சமயம் துஆச் செய்ய வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்: “மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ.” (பைஹகி)

நோன்பாளி ரமழான் இரவுத் தொழுகை தொழுவது அவசியமாகும். “எவர் ரமழான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன” என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி-37, 2009, முஸ்லிம்-759)

தராவீஹ் தொழுகையை இமாமுடன் முழுமையாக நிறைவேற்றுவது அவசிய

மாகும். “இமாமுடன் அவர் தொழுகையை முடிக்கின்ற வரை யார் நின்று வணங்குகிறாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய கூலி எழுதப்படுகிறது” என்பது நபிமொழி. (திர்மிதி-806, நஸயீ-1347)

அதுபோல ரமழானில் அதிகமதிகம் செய்ய வேண்டியவைகளில் தர்மமும் ஒன்றாகும்.

மேலும் ரமழானில் குர்ஆன் ஒதுவதில் மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். ஏனெனில் ரமழான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். குர்ஆன் ஒதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மைக்கு கூலி அதுபோன்று பத்து மடங்காகும்.

தராவீஹ் தொழுகை

தராவீஹ் என்பது ரமழானில் ஐமாஅத் துடன் தொழும் இரவுத் தொழுகையாகும். அதன் நேரம் இஷாத்தொழுகைக்குப் பிறகிலிருந்து அதிகாலை உதிக்கும்வரையாகும். ரமழான் இரவில் தொழும்படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமுட்டியுள்ளார்கள். தராவீஹ் 11(8+3) ரக்அத்துகள் தொழுவதே நபிவழி. ஒவ்வொரு இரு ரக்அத்திலும் ஸலாம் கொடுக்க வேண்டும். 11க்கு மேல் அதிகப்படுத்தினால் குற்றமில்லை.

தராவீஹ் தொழுகையில் சுன்னத்தான முறை நிதானமாகவும் தொழுகையாளிகளுக்கு சிரமம் ஏற்படாத அளவு நீட்டியும் தொழுவதாகும். குழப்பம் ஏற்படாது என்றிருந்தால் தராவீஹ் தொழுகைக்கு

பெண்கள் பள்ளிக்கு வருவதில் குற்றம் இல்லை. எனினும் தம் அலங்காரங்களை வெளிப்படுத்தாமல், நறுமணம் பூசாமல் பர்தாவுடன் வருவது நிபந்தனையாகும்.

சுன்னத்தான நோன்புகள்

பின்வரும் நாட்களில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமுட்டியுள்ளார்கள்.

1. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ரமழானில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவர்போலாவார்.” (முஸ்லிம்-1164)

2. திங்கள், வியாழக் கிழமைகள் தோறும் நோன்பு நோற்பது.

3. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். இம்மூன்றையும் “அய்யாமுல்பீழ்” எனும் வெள்ளை நாட்களில் நோற்றால் சிறப்பானதாகும். அவை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களாகும்.

4. ஆஷூரா நாள். இது முஹர்ரம் 10ம் நாளாகும். யூதர்களுக்கு மாற்றம் செய்வ தற்காக அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது பின்பு ஒரு நாள் சேர்த்து நோற்பது சுன்னத். “ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பதால் அதற்கு முந்தைய வருடத்திற்குரிய பாவங் களை அல்லாஹ் மன்னித்தருள்வான் என்று எதிர்பார்க்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-1162)

5. அரஃபா நாள். இது துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள் ஆகும். “அரஃபா நாளில்

நோன்பு நோற்பதால் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய வருடத்திற்குரிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று எதிர்பார்க்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-1162)

நோன்பு தடைசெய்யப்பட்ட நாட்கள்

1. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என இரு பெருநாட்கள்.

2. தஷ்ரீக்குடைய மூன்று நாட்கள். அவை துல்ஹஜ் மாதத்தின் 11, 12, 13 ஆகிய நாட்களாகும். ஹஜ்ஜுக் கிரான், ஹஜ்ஜுத் தமத்துஃ. செய்பவர்களுக்கு பலிப்பிராணிகள் கிடைக்கவில்லையெனில் அவர்கள் இதிலிருந்து விதிவிலக்குப் பெறுவர். (காரணம் அந்நாட்களில் பரிகார

நோன்புகள் நோற்க அவர்கள் கடமைப் பட்டுள்ளனர்.)

3. மாதவிடாய், பிரசவ இரத்தம் வரக் கூடிய நாட்கள்.

4. ஒரு பெண் தனது கணவன் ஊரில் இருக்கும் சமயம் அவன் அனுமதியின்றி நோன்பு நோற்பது கூடாது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் தனது கணவன் ஊரிலிருக்கும் சமயம் அவன் அனுமதியின்றி (ரமழான் அல்லாத காலங்களில்) நோன்பு நோற்பது கூடாது.”

(புகாரி-5192, முஸ்லிம்-1026)